

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

நொச்சியாகம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்கள்/ உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் நொச்சியாகம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள்

மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) பிரதேச சபைக்குரிய கூட்டுப்பெறுமதி ரூபா 22,350,000 ஆன 07 காணிக் கூறுகள் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	மகாவலி அதிகார சபையுடன் காணப்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து இந்த ஆதனங்களைக் கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியான பெறுமதி கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(ஆ) கூட்டுப்பெறுமதி ரூபா 1,500,000 ஆன 02 கட்டிடங்கள் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருக்க வில்லை.	இந்த 02 கட்டிடங்களும் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களில் இனங்காணப்படவில்லை.	மேற்படி

- (இ) வீதிகள், பாலங்கள் மற்றும் மதகுகள் பெறுமானத் தேய்வு ஒதுக்கீட்டுக் கணக்கில் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மீதி ரூபா 8,942,075 ஆக இருந்த போதிலும் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரண குறிப்பு இலக்கம் 16 இல் வீதிகள், பாலங்கள் மற்றும் மதகுகளுக்காக அத் திகதியில் பெறுமானத் தேய்வு ஒதுக்கீடுகளின் பெறுமதி ரூபா 6,449,924 ஆகக் காண்பிக்கப் பட்டதன் காரணமாக ரூபா 2,492,151 வருடாந்த பெறுமதி குறைத்தும் அப்பெறுமானத்தால் தேறிய புத்தகப் பெறுமதி அதிகரித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்படி
- (ஈ) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு தயாரிக்கப்பட்டிருந்த காகப் பாய்ச்சல் கூற்றில் செயற்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து உருவான காகப் பாய்ச்சலைக் கணிப்பிடும் போது ரூபா 297,610 ஆன சொத்துக்கள் விற்பனை இலாபம் மிகைக்காக சீராக்கம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. செயற்பாட்டு நடவடிக்கைகளில் கிடைத்த காகப் பாய்ச்சலைச் சீராக்கும் போது மிகை மற்றும் பற்றாக்குறை அடிப்படையாகக் கொள்ளப்பட்டமையால் அதில் இந்தப் பெறுமதி சீராக்கப்பட்டுள்ளது. சரியான கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
- (உ) ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணக் குறிப்பில் காண்பிக்கப்படுகின்ற வீதிகள் பாலங்கள் மற்றும் மதகுகளில் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு தேறியபுத்தகப் பெறுமதி ரூபா 2,492,151 அதிகரித்துக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்படி
- வீதிகள், பாலங்கள் மற்றும் மதகுகளின் தேறிய புத்தகப் பெறுமதியை வெளிப்படுத்தும் போது மாத்திரம் இந்த வரு ஏற்பட்டிருந்தமையால் நிதிக்கூற்றுக்களில் தாக்கங்கள் ஏற்படவில்லை.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு பொருள் மெய்மையாய்வு அறிக்கையின் பிரகாரம் மற்றும் காணிக் பட்டோலைகளின் பிரகாரம் 02 காணிக் கூறுக்களுக்கு உரிய கூட்டுப்பெறுமதி ரூபா 19,057,730 வேறுபாடு மற்றும் கட்டிடப் பட்டோலையின் 03 கட்டிடங்களுக்கு உரிய கூட்டுப்பெறுமதி ரூபா 7,940,381 வேறுபாடு காணப்பட்டது.	பொருள் மெய்மையாய்வு அறிக்கையை மீண்டும் தயாரிக்கும் போது சரியான பெறுமதி அந்த அறிக்கையில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நேரொத்த அறிக்கை பட்டோலைகளுடன் இணக்கம் செய்து சரி செய்யப்படல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள் விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 1988 இன் பிரதேச சபைகள் (நிதி மற்றும் நிர்வாகம்) விதி 5(6)	குறித்துரைத்த கால எல்லையில் பிரதேச சபைக்கு அறவிட வேண்டிய ரூபா 75,794,517 ஆன சகல வருமானங்கள் மற்றும் ஏனைய வருமானங்களையும் மற்றும் ஏனைய கட்டணங்களையும் சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக் கொள்கின்றோம்.	பிரதேச சபைகள் நிதி நிர்வாக விதியின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணக் கோவை 571	02 வருடங்களை விஞ்சிய 02 வகையான வைப்புக்களுக்கு உரிய ரூபா 405,649 பெறுமதியான 16 வைப்புக்களை ஓய்வு பெறச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக் கொள்கின்றோம்.	நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 5,851,774 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 3,624,575 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமான மூலம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	
i.	ஆதன வரியும் வரியும்	1,705,463	1,705,463	2,609,417	2,777,125	3,755,463	3,904,611	5,549,350	3,750,810
ii.	வாடகை	8,680,168	9,560,774	2,637,183	24,083,042	10,900,200	13,526,580	12,018,953	17,519,451
iii.	அனுமதிப் பத்திரக் கட்டணம்	357,740	573,621	573,621	147,740	1,708,240	1,150,370	1,150,370	147,740
iv.	ஏனைய வருமானம்	17,503,948	12,287,541	11,393,818	7,826,432	24,823,443	28,816,158	13,266,556	28,045,447
	மொத்தம்	28,247,319	24,127,399	17,214,039	34,834,339	41,187,346	47,397,719	31,985,229	49,463,448

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) வீதவரி		
(i) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 134 ஆம் பிரிவின் பிரகாரம் பிரதேச சபை அதிகாரப் பிரதேசத்தில் அமைந்துள்ள அபிவிருத்தி செய்யப்பட்ட பிரதேசங்களை இனங்காண்பதன் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்ட பிரதேசங்களை குறித்துரைத்த காலத்தில் இனங்கண்டு அபிவிருத்தி செய்யப்பட்ட கிராமப் பிரதேசமாக வெளியிடாமல் 2005 ஆம் ஆண்டின் போது மேற்கொள்ளப்பட்ட ஆதன மதிப்பீட்டின் பிரகாரம் ஆதனவரி அறவிடப்படுகின்றது.	2024 ஆம் ஆண்டின் போது உரிய வகையில் மீண்டும் அபிவிருத்தி செய்யப்பட்ட கிராமப் பிரதேசங்களை வெளியிட்டு ஆதனவரி மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.	புதிய ஆதன வரி மதிப்பீட்டை மேற்கொண்டு ஆதனவரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ii) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 3,750,810 ஆதனவரி நிலுவை வெளிப்படுத்தப்படுவதுடன் இந்த நிலுவையில் சில மீதிகள் 03 வருடங்கள் முதல் 20 வருடங்களுக்கு இடையிலான காலம் முதல் கொண்டு வரப்படுவதுடன் அந்த நிலுவை	நடமாடும் நிலுவை ஆதனவரி அறவிடும் நிகழ்சித் திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலமும் இந்த நிலுவை ஆதனவரி பெறுமதியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

மீதியை அறவிடுவதற்காக பிரதேச சபைகள் சட்டத்தின் அதிகாரங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.

(ஆ) வாடகை

சபைக்குரிய சொத்துக்களை வாடகைக்கு வழங்குதல் மற்றும் வாடகை பெற்றுக் கொள்வதற்காக 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு அறவிட வேண்டிய ரூபா 10,088,574 நிலுவை வாடகையை அறவிடப்பட்டிருக்க வில்லை.

நிலுவை வருமானத்தை சேகரிப்பதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிலுவை வாடகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(இ) அனுமதிப் பத்திரக் கட்டணம்

வியாபார அனுமதிப் பத்திரத்திற்காக அறவிட வேண்டிய ரூபா 147,740 மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அறவிடப்பட்டிருக்க வில்லை.

எதிர் காலத்தில் போதியளவான பிரகாரம் மூல ஆவணங்களைக் கண்காணித்து இந்த மீதிகளை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலுவை அனுமதிப் பத்திரக் கட்டணத்தை அறவிவதற் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

(ஈ) ஏனைய வருமானம்

(i) சபைக்குரிய நொச்சியாகம, குகல்கடுவ, ஹொருவில், இகலவெட்டியாவ மற்றும் கட்டுப்பத்வெவ நீர் செயற்திட்டங்களில் இருந்து மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய நிலுவை நீர்க் கட்டணம் ரூபா 7,826,432 அறவிடப்பட்டிருக்க வில்லை.

நிலுவை நீர் வருமானத்தை சேகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

நிலுவை நீர்கட்டணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ii) மாகாண சபையின் பிரதம செயலாளரிடம் இருந்தும், ஏனைய அதிகாரத் தரப்பினரிடம் இருந்தும் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 23,104,723 முத்திரைக் கட்டணம் ரூபா 5,707,700 அறவிடப்பட்டிருக்க வில்லை.

பிரதம செயலாளரிடம் இருந்து முத்திரைக் கட்டணம் மற்றும் நீதிமன்றத் தண்டப்பணத்தை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுதல்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
பிரதேச சபைகள் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் 30 பிரதான விடயங்களை நிறைவேற்றுவதற்காக உபவிதிகள் விதிக்க வேண்டியிருந்த போதிலும் 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அந்த விடயங்களுக்காக உபவிதிகள் விதிக்கப்பட்டிருக்கவில்லை.	பிரதேச சபைகளை ஸ்தாபித்தல் மற்றும் மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் மிகுதியாக உள்ள உபவிதிகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	உபவிதிகளை விதித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2021 ஆம் ஆண்டு முதல் 2023 இற்கு இடையிலான காலம் முதல் கொண்டு வரப்படுகின்ற வேலை பூர்த்தி செய்யப்பட்ட 25 வேலைகளுக்கு உரி கூட்டுப் பெறுமதி ரூபா 948,374 ஆன நிறுத்தி வைத்தல் பணத்தை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	செயற்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த சங்கங்களில் நிறுத்தி வைத்தல் பணத்தை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.	வேலைகளின் குறைபாடுகளை பரீட்சித்து நிறுத்தி வைத்தல் பணத்தை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 விளைவற்ற அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
சபையினால் நிர்மாணிக்கப்பட்ட கூட்டுப் பெறுமதி ரூபா 10 மில்லியன் ஆன பகல் பாதுகாப்பு நிலையம் மற்றும் வாராந்த சந்தை மற்றும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன விளைவற்றுக் காணப்பட்டது.	பகல் நேரப் பராமரிப்பு நிலையத்தை ஆரம்பிப்பதற்கான விளம்பர நடவடிக்கைகள் மேற்கொண்டு வாராந்த சந்தை இந்த ஆண்டுக்காக வாடகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் உத்தியோகபூர்வ இல்லத்தை வருமானம் உழைக்கின்ற பணிகளில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.	விளைவற்றுக் காணப்படுகின்ற சொத்துக்களை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.4 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு சபையில் அங்கீகரிக்கப்பட்ட பதவியினியில் 04 பதவிகளுக்கு உரிய 10 உத்தியோகத்தர்களின் மிகையும், 03 பதவிகளுக்கு உரிய 04 உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையும் காணப்பட்டது.	2024 ஆம் ஆண்டில் அமைய சேவைகளை ஊழியர்களை நிரந்தரப்படுத்தல் அடிப்படையில் ஆரம்ப சேவைத் தொகுதியில் ஊழியர் மிகை ஒன்று காணப்பட்டிருந்ததுடன் பற்றாக்குறை பதவிகளுக்காகவும் இந்த ஊழியர்கள் பதிலீட்டு அடிப்படையில் சபையின் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.	அங்கீகரிக்கப்பட்ட பதவியினியின் கட்டமைப்பில் ஆட்சேர்ப்பினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2004 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிரதேச சபையில் சேவைக்காக வருகை தருகின்ற 46 ஊழியர்களுக்கு 07 வருடங்கள் முதல் 20 வருடங்கள் வரையிலான காலம் இடமாற்றல் வழங்கப்பட்டிருக்கவில்லை.	எதிர் காலத்தில் இடமாற்றல் கொள்கையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	இடமாற்றல் கொள்கையை அமுல்படுத்துதல் வேண்டும்.

3.5 வாகன முறைமை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2016 திசெம்பர் 29 ஆந் திகதிய இலக்கம் 30/2016 என்ற அரச நிர்வாகச் சுற்றறிக்கையின் 3.1 ஆம் பந்தியின் பிரகாரம் பிரதேச சபைக்குரிய 14 வாகனங்கள் தொடர்பாக எரிபொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை.	சபைக்குச் சொந்தமான சகல வாகனங்களுக்காகவும் எரிபொருள் பரிசோதனை விரைவாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	அரச நிர்வாகச் சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 சுற்றாடல் பிரச்சினைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையம் ஒன்றை பேணிச் செல்வதற்காக விநியோகிக்கப்பட்ட சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தின் 2.2 இன் நிபந்தனையின் பிரகாரம் கழிவுப் பொருள் உரிய நிலத்தில் திறந்த வகையில் குவித்து வைக்க முடியாது இருந்தமை குறிப்பிடப்பட்ட போதும் கழிவுப் பொருள் தளத்தில் தினந்தோறும் சேகரிக்கப்படும் கழிவுப் பொருள் இருப்பு சுற்றாடலில் போடப்பட்டிருந்தது.	தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையத்தை பேணிச் செல்லும் போது சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.